

ஸ்மார்ட் மணி

உங்கள் நிலையான வைப்பின் ஆற்றலை வெளிப்படுத்துங்கள்

ஸ்மார்ட் மணி விண்ணப்பப் படிவம்

ஸ்மார்ட் மணியின் உதவியுடன் நிதிச் சுதந்திரத்தை அனுபவியுங்கள். உங்கள் தற்போதய நிலையான வைப்பை நீண்டகால மூலதன வளர்ச்சிக்காக விட்டுவைக்கும் அதே வேளையில், குறுகியகால காசுப் பாய்ச்சல் தேவைகளுக்குப் பணத்தைப் பெற்றுக்கொள்ள அது சிறந்த வழியாகும். உங்கள் நிலையான வைப்புத் தொகை முழுவதும் பெறுமதிமிக்க வட்டியைத் தொடர்ந்து சம்பாதிக்க, நீங்கள் அதனைப் பிணையாக வைத்து அதன் 90% சதவீதம் வரையான தொகையை மேலதிகப் பற்றாக அல்லது கடனாகப் பெற முடியும்.

ஸ்மார்ட் மணியின் முக்கிய நன்மைகளும் சிறப்பம்சங்களும்

ஸ்மார்ட் மணி பிணையுள்ள மேலதிகப் பற்று

- குறைந்தபட்ச மாதாந்த மீளளிப்பு நிபந்தனை கிடையாது.
- நீங்கள் பாவிப்பதற்கு மட்டுமே செலுத்துங்கள். உங்களுக்குத் தேவையான பணத்தை மட்டுமே கடன் பெறுங்கள். மொத்தக் கடன் உச்சவரம்பிற்கு அல்லாமல், நீங்கள் பெற்ற கடனுக்கு மட்டுமே வட்டி செலுத்துங்கள். உங்கள் கடன் ஒதுக்கத்திலிருந்து பணத்தை எடுக்காவிட்டால், வட்டி எதுவுமே அறவிடப்பட மாட்டாது.
- உங்கள் நிலையான வைப்பில் 90% வரையான தொகைக்கு கடன் உச்சவரம்பைப் பெறலாம்.
- பிரயோகிக்கப்படும் வட்டி வீதம் மிதப்பு வட்டி வீதமாகும். மீதப்பு வட்டி வீதமானது, வங்கியினால் தீர்மானிக்கப்படுகின்றவாறு சந்தை வீதத்திற்கேற்ப காலத்திற்குக் காலம் மாற்றமடையலாம்.

ஸ்மார்ட் மணி பிணையுள்ள கடன்

- இலகுவான மீளளிப்பு: உங்கள் கடனை குறைந்துசெல்லும் மீதி அடிப்படையில் அல்லது சமமான தவணைகள் முறையில் மீளளிக்கலாம். 5 ஆண்டுகள் வரையிலான மீளளிப்புக் காலத்தை நீங்களே தெரிவுசெய்ய முடியும்.
- உங்கள் நிலையான வைப்பில் 90% வரையான தொகைக்கு கடன் வரம்பைப் பெறலாம்.*
- தீர்ப்பனவு செய்யப்படும் நிலுவைத் தொகையில் 1% ஐ கட்டணமாகச் செலுத்தி, பகுதித் தீர்ப்பனவை அல்லது நேரகாலத்துடனான தீர்ப்பனவைச் செய்யுங்கள். குறைந்தபட்சம் ரூ.2,500.00 அல்லது அதிகபட்சம் ரூ.25,500.00 (இவற்றில் எது கூடியதோ அது) என்பதற்கு அமைவாக.
- பிரயோகிக்கப்படும் வட்டி வீதம் மிதப்பு வட்டி வீதமாகும். மீதப்பு வட்டி வீதமானது, வங்கியினால் தீர்மானிக்கப்படுகின்றவாறு சந்தை வீதத்திற்கேற்ப காலத்திற்குக் காலம் மாற்றமடையலாம்.

எனது தேவை

- ஸ்மார்ட் மணி பிணையுள்ள மேலதிகப் பற்று
- ஸ்மார்ட் மணி பிணையுள்ள கடன்
- தற்போதுள்ள ஸ்மார்ட் மணி வசதியை மாற்றுதல்

தனிப்பட்ட விபரம் (தனி விண்ணப்பதாரர்) (கடனாளி)

திரு. திருமதி செல்வி வேறு (பொருத்தமான இடத்தில் அடையாளமிடவும்)

முழுப் பெயர்:

தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு இலக்கம்:

வழங்கப்பட்ட திகதி: திதி/மாமா/வவவவ

காலாவதியாகும் திகதி: திதி/மாமா/வவவவ

வாடிக்கையாளர் இல.

கணக்கு இல.

தேசிய இனம்:

வசிக்கும் நாடு:

வீசா விபரங்கள் (வெளிநாட்டவர்களுக்குப் பொருந்தும்) :

வீசா இல. :

வீசா வகை:

காலாவதியாகும் திகதி: திதி/மாமா/வவவவ

தற்போதய வசிப்பிட முகவரி :

நிரந்தர முகவரி :

தற்போதய வசிப்பிட முகவரியில் 3 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கிறீர்களா? (பொருத்தமான இடத்தில் அடையாளமிடவும்)

ஆம் இல்லை இல்லையெனின், முன்னைய வசிப்பிட முகவரியைக் குறிப்பிடவும்.

PUBLIC

நீங்கள் அல்லது உங்களுக்கு குடும்ப அங்கத்தவர் ஒருவர் அல்லது வியாபாரத் தொடர்பாளி/வியாபாரத் பங்களி ஒருவர் (அரசாங்க, நீதி பரிபாலன், பொலிஸ் அல்லது படைத்துறையில்) சிரேஷ்ட பொதுநிலைப் பதவியை வகிக்கிறேனா (வகிக்கிறார்?) ஆம் இல்லை

ஆமெனின், தயவுசெய்து உறவின் தன்மையை விபரிக்கவும் _____

மீளளிப்புக்கான மூலாதாரம்: (பொருத்தமான இடத்தில் அடையாளமிடவும்)

- | | |
|---|--|
| <input type="checkbox"/> தொழில் மூலமான சம்பாத்தியம் | <input type="checkbox"/> வியாபாரத்தின் மூலமான சம்பாத்தியம் |
| <input type="checkbox"/> லொத்தர் வெற்றி/பரிசுப் பணம் | <input type="checkbox"/> முதலீட்டின் வருமானம்/முதலீட்டின் முதிர்ச்சி |
| <input type="checkbox"/> சொத்து ஒன்றின் (உதா. கார்) விற்பனை | <input type="checkbox"/> பரம்பரை உரிமை |
| <input type="checkbox"/> தனிப்பட்ட சேமிப்பு | <input type="checkbox"/> வேறு |

தொலைபேசி

வசிப்பிடம்:

மொபைல்:

மின்னஞ்சல்:

HSBC யில் உமது கிட்டிய குடும்பவறுப்பினரொருவர் அல்லது உறவினர் பணிப்பாளராக அல்லது ஊழியராக உள்ளாரா?

ஆம் இல்லை

பதவி நிலைப் பெயர்: _____

தனிப்பட்ட விபரம் (கூட்டு விண்ணப்பதாரர்) (கடனாளி)

திரு. திருமதி செல்வி வேறு (பொருத்தமான இடத்தில் அடையாளமிடவும்)

முழுப் பெயர்:

தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு இலக்கம்:

வழங்கப்பட்ட திகதி: திதி/மாமா/வவவவ

காலாவதியாகும் திகதி: திதி/மாமா/வவவவ

வாடிக்கையாளர் இல.

கணக்கு இல.

தேசிய இனம்:

வசிக்கும் நாடு:

வீசா விபரங்கள் (வெளிநாட்டவர்களுக்குப் பொருந்தும்)

வீசா இல.

வீசா வகை

காலாவதியாகும் திகதி: திதி/மாமா/வவவவ

தற்போதய வசிப்பிட முகவரி

நிரந்தர முகவரி

தற்போதய வசிப்பிட முகவரியில் 3 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கிறீர்களா? (பொருத்தமான இடத்தில் அடையாளமிடவும்)

ஆம் இல்லை இல்லையெனின், முன்னைய வசிப்பிட முகவரியைக் குறிப்பிடவும்.

நீங்கள் அல்லது உங்களுக்கு குடும்ப அங்கத்தவர் ஒருவர் அல்லது வியாபாரத் தொடர்பாளி/வியாபாரத் பங்களி ஒருவர் (அரசாங்க, நீதி பரிபாலன், பொலிஸ் அல்லது படைத்துறையில்) சிரேஷ்ட பொதுநிலைப் பதவியை வகிக்கிறேனா (வகிக்கிறார்?) ஆம் இல்லை

ஆமெனின், தயவுசெய்து உறவின் தன்மையை விபரிக்கவும் _____

மீளளிப்புக்கான மூலாதாரம்: (பொருத்தமான இடத்தில் அடையாளமிடவும்)

- | | |
|---|--|
| <input type="checkbox"/> தொழில் மூலமான சம்பாத்தியம் | <input type="checkbox"/> வியாபாரத்தின் மூலமான சம்பாத்தியம் |
| <input type="checkbox"/> லொத்தர் வெற்றி/பரிசுப் பணம் | <input type="checkbox"/> முதலீட்டின் வருமானம்/முதலீட்டின் முதிர்ச்சி |
| <input type="checkbox"/> சொத்து ஒன்றின் (உதா. கார்) விற்பனை | <input type="checkbox"/> பரம்பரை உரிமை |
| <input type="checkbox"/> தனிப்பட்ட சேமிப்பு | <input type="checkbox"/> வேறு |

தொலைபேசி

வசிப்பிடம்:

மொபைல்:

மின்னஞ்சல்:

HSBC யில் உமது கிட்டிய குடும்பவறுப்பினரொருவர் அல்லது உறவினர் பணிப்பாளராக அல்லது ஊழியராக உள்ளாரா?

- ஆம் இல்லை

பதவி நிலைப் பெயர்: _____

மேலதிகப் பற்று வசதிகளுக்கு மட்டும் (பொருத்தமான இடங்களில் அடையாளமிடவும்)

நான் ஒரு புதிய கணக்கை ஆரம்பிக்க விரும்புகிறேன் (தற்போது நடைமுறைக் கணக்கு எனதையும் வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு)

பின்வரும் நடைமுறைக் கணக்கை எனது ஸ்மார்ட் மணி மேலதிகப் பற்றுக் கணக்காகப் பயன்படுத்த விரும்புகிறேன் (ஸ்மார்ட் மணி மேலதிகப் பற்றுக் கணக்கு/நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு)*

கணக்கு இலக்கம் : _____

* உங்கள் வதிவிட வீசா காலாவதியானால் அல்லது நீங்கள் இன்னுமொரு நாட்டிற்குக் குடிபெயர்ந்தால் இலங்கையில் வசிப்பவர் என்ற உங்கள் அந்தஸ்து முடிவுக்கு வரும். ஆகவே, வதிவிட வீசா காலாவதியான திகதியிலிருந்து அல்லது இலங்கையில் வசிப்பவர் என்ற உங்கள் அந்தஸ்து மாறிய திகதியிலிருந்து (இனிமேல் “திகதி” என்று குறிப்பிடப்படும்) இந்த மேலதிகப் பற்று வசதி இரத்துச் செய்யப்படும். இத் திகதியில் அல்லது அதற்கு முன்னர், நிலுவையாகவுள்ள தொகையைத் தீர்ப்பனவு செய்ய நீங்கள் தவறினால், வங்கியானது தனது தனித் தற்றுணிபின் பேரில் அத் தொகையை முழுமையாக அல்லது பகுதியளவில் உங்கள் நிலையாக வைப்பிலிருந்து மீட்க அல்லது உங்கள் கணக்கில் பற்று வைக்க நடவடிக்கை எடுக்கும் என்பதுடன் உங்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்காமலே இவ் வசதியை இரத்துச் செய்துவிடும்.

மேலதிகப் பற்று நோக்கம்

- | | | |
|---|---|-----------------------------------|
| <input type="checkbox"/> வாகனக் கொள்வனவு | <input type="checkbox"/> கல்வி | <input type="checkbox"/> திருமணம் |
| <input type="checkbox"/> பயணம்/விடுமுறைக் கழிப்பு | <input type="checkbox"/> வீட்டைத் திருத்துதல் | |
| <input type="checkbox"/> கடன்களை ஒருங்கிணைத்தல்/மீள நிதியிடல் | <input type="checkbox"/> பாவனைப் பொருள்களின் கொள்வனவு | |
| <input type="checkbox"/> வேறு | | |

தேவையான தொகை

நான், கீழே பிணை விபரங்கள் என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கால வைப்புக் கணக்கின் பேரில், பின்வரும் தொகைக்கான பிணையுள்ள கடன் வசதி ஒன்றிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன்: இ.ரூ. அல்லது (நாணயத்தைக் குறிப்பிடவும்) (இலக்கத்தில்)

கடன் வசதிகளுக்கு மட்டும் (பொருத்தமான இடங்களில் அடையாளமிடவும்)

கடன் மீளளிப்புக் காலம் * (பொருத்தமான இடத்தில் அடையாளமிடவும்)

12 மாதங்கள் 24 மாதங்கள் 36 மாதங்கள் 48 மாதங்கள் 60 மாதங்கள்

வேறு _____

*நீங்கள் இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவரெனின், கடன் காலம் உங்கள் வதிவிட வீசா காலாவதியாகும் திகதியைத் தாண்டக் கூடாது.

கடன் பெறுவதன் நோக்கம்

- | | | |
|---|---|-----------------------------------|
| <input type="checkbox"/> வாகனக் கொள்வனவு | <input type="checkbox"/> கல்வி | <input type="checkbox"/> திருமணம் |
| <input type="checkbox"/> பயணம்/விடுமுறைக் கழிப்பு | <input type="checkbox"/> வீட்டைத் திருத்துதல் | |
| <input type="checkbox"/> கடன்களை ஒருங்கிணைத்தல்/மீள நிதியிடல் | <input type="checkbox"/> பாவனைப் பொருள்களின் கொள்வனவு | |
| <input type="checkbox"/> வேறு | | |

மீளளிப்புக்கான விருப்பத்தேர்வு:

சமமான மாதாந்தத் தவணைகள் குறைந்துசெல்லும் மீதி கடன் தொகை

வரவு வைக்கப்பட வேண்டிய கணக்கு:

எனது/எமது கடன் மீளளிப்புக் கணக்கு:

எனது/எமது தற்போதய HSBC கணக்கு (கண. இல.):

எனது மாதாந்த மீளளிப்பு பின்வரும் கணக்கில் மாதாந்தம் பற்று வைக்கப்பட வேண்டும்:

எனது/எமது தற்போதய HSBC கணக்கு (கண. இல.):

HSBC இல் ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு புதிய கணக்கு. ஒரு புதிய மீளளிப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்கு, உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் வேளையில் எம்முடன் பேசுங்கள்.

பிணை விபரங்கள்

நான் பிணையாக முன்வைக்க விரும்பும் கால வைப்பு/வெளிநாட்டு நாணயக் கால வைப்பு. நீங்கள் கூட்டு வைப்புக்களைப் பிணையாக முன்வைக்க விரும்பினால், கூட்டுக் கணக்கு வைப்பாளரும் ஓர் இணைக் கடனாளியாக இருக்க வேண்டும் என்பதுடன் பெறப்படும் வசதியும் கூட்டு வசதியாகவே இருக்கும் என்பதைக் கவனத்திற்கொள்ளவும்.

நீங்கள் தற்போதுள்ள உங்கள் வசதியை அதிகரிப்பதற்கு அல்லது மாற்றுவதற்கு மட்டுமே விரும்பினாலும், பிணையாக முன்வைக்க விரும்பும் சகல கால வைப்புக்களையும் தயவுசெய்து குறிப்பிடவும்.

கணக்கு இல.	யாரின் பெயரில் (பெயர்களில்) (கூட்டுக் கணக்கெனின் குறிப்பிடவும்)	தொகை (நாணயத்தைக் குறிப்பிடவும்)
	மொத்தம்	

செயற்படுத்தல் கட்டணங்கள்

HSBC பிரிமியர் வாடிக்கையாளர்கள்	இலவசம்
HSBC அட்வான்ஸ் வாடிக்கையாளர்கள்	இலவசம்
ஏனைய சகல வாடிக்கையாளர்களும்	இலவசம்

ஸ்மார்ட் மணி கடன்களின் முன்கூட்டிய/ பகுதி தீர்ப்பனவுகள் (மிதப்பு)

தீர்ப்பனவு செய்யப்படும் நிலுவைத் தொகையில் 1% - குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,500.00 அல்லது அதிகபட்ச கட்டணம் ரூ.25,500.00 (இவற்றில் எது கூடியதோ அது) என்பதற்கு அமைவாக.

- நான் இந்த வசதியின் அம்சங்கள், செலவுகள் மற்றும் இடர்கள் யாவற்றையும் நன்கு பரிசீலனை செய்துள்ளதூடன், இது எனது தேவைகளுக்குப் பொருத்தமானது என்பதை ஊர்ஜிதம் செய்கிறேன்.

.....
பிரதான விண்ணப்பதாரரின் கையொப்பம்
திதி மாமா வவவவ

.....
கூட்டு விண்ணப்பதாரரின் கையொப்பம்
திதி மாமா வவவவ

.....
திகதி

.....
திகதி

மேற்குறிப்பிட்ட வாடிக்கையாளர்/கையொப்பதாரர் எனது முன்னிலையில் இவ் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டார்:

.....
01 சாட்சியாளரின் கையொப்பம்

1. முழுப் பெயர் :
- முகவரி :
- தொழில் :
- தொலைபேசி இல. :

.....
02 சாட்சியாளரின் கையொப்பம்

2. முழுப் பெயர் :
முகவரி :
தொழில் :
தொலைபேசி இல. :

வங்கியின் பாவனைக்கு மட்டும்

கிளையின் பரிசோதிப்புப் பட்டியல்

- | | |
|--|---|
| <input type="checkbox"/> விண்ணப்பம் பூரணமாக நிரப்பப்பட்டுள்ளது | <input type="checkbox"/> வைப்பு ஆணையளிப்பு |
| <input type="checkbox"/> ஏதேனும் விசேட அறிவுறுத்தல்? | <input type="checkbox"/> நிலையான அறிவுறுத்தல்கள் |
| <input type="checkbox"/> ஆளடையாளம் அறிவுறுத்தல்கள் | <input type="checkbox"/> வைப்புக்களின் முதிர்ச்சி |
| <input type="checkbox"/> வாடிக்கையாளரின் பதிவேடுகள் | |

தற்போதுள்ள வசதிகளின் விபரங்கள்

அதிகாரியின் கையொப்பம்

தரவுகளைப் பதிந்தவர்

பெயர்

கையொப்பம்

நிராகரிக்கப்பட்டது/ அங்கீகரிக்கப்பட்டது

அங்கீகரித்தவர் /நிராகரித்தவர்

கையொப்பம்

திகதி

நிராகரிப்புக்கான காரணம்

PUBLIC

விதிகள் மற்றும் நிபந்தனைகள்

மேற்குறிப்பிட்டவாறு வங்கியிலுள்ள எனது/எமது ரூபாய் கால வைப்புக் கணக்கின்/கணக்குகளின் மொத்தத் தொகையில் 90% வரையான பணத்தை மற்றும்/அல்லது வெளிநாட்டு நாணய கால வைப்புக் கணக்கின்/கணக்குகளின் பேரில் 90% பணத்தை மேலதிக பற்று அல்லது தவணைமுறைக் கடன் என்ற வகையில் ஸ்மார்ட் மணி வசதியை எனக்கு/எமக்கு (கடனாளி/கடனாளிகள்) வழங்க (இந்த விடயத்தில் “கடனாளி” என்ற பதமானது, சந்தர்ப்பத்தின் தேவையை அல்லது ஒப்புதலைப் பொறுத்து, கடன் பெற்றவரையும் அவரது வாரிசுகள், நிறைவேற்றுநர்கள், நிர்வாகிகள், சாட்டுநர்கள் ஆகியோரையும் உள்ளடக்கும். “கடனாளிகள்” என்ற பதமும் அவ்வாறே அர்த்தம் கொள்ளப்படும்) ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் லிமிட்டட் (இனிமேல், “வங்கி” என்று அழைக்கப்படும்) நடவடிக்கை எடுப்பதால், மேலதிக பற்றுக்கள், தவணைக் கடன்கள் ஆகிய இரண்டிற்கும் (இனிமேல் அவை “வசதி/வசதிகள்” அல்லது “ஸ்மார்ட் மணி வசதி” அல்லது “கடன்” அல்லது மேலதிகப் பற்று” என்றும் அழைக்கப்படும்) பொருத்தமான பின்வரும் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றிற்குப் பணிந்தொழுக கடனாளி / கடனாளிகள் இணங்குகின்றார் / இணங்குகின்றனர்:

01. இவ் வசதிகள், உள்ளகக் கடன் ஊர்ஜிதப்படுத்தல், வங்கியின் அங்கீகாரம் என்பவற்றைத் தொடர்ந்தே வங்கியினால் எனக்கு/எமக்கு வழங்கப்படும் என்பதை நான்/நாம் ஏற்றுக்கொள்கிறேன்/ ஏற்றுக்கொள்கிறோம்.

02. (i) வசதிகளுக்கான வட்டி வீதமானது, சந்தை வட்டி வீத நிலைமைகளுக்கேற்ப வங்கியினால் தீர்மானிக்கப்படும் விதத்தில் காலத்திற்குக் காலம் மாறக்கூடும்.

(ii) வட்டியும் முதலும் சட்ட ரீதியான அறவீடுகள் மற்றும் ஏனைய பொருத்தமான விதிப்பனவுகளுடன் சேர்த்து கடனாளியின்/கடனாளிகளின் மேற்குறிப்பிட்ட நடைமுறைக் கணக்கில் பற்று வைக்கப்படும். கடனாளியின் / கடனாளிகளின் பெயரில் / பெயர்களில் உள்ள கணக்குகளில் ஏதேனும் மேலதிகப் பற்று செய்யப்பட்டிருப்பின், வங்கியானது தினசரி மீதியின் அடிப்படையில் அல்லது கீழே சரத்து 4இல் தெரிவிக்கப்பட்டுள்ள முறையில் அல்லது வங்கியினால் அவ்வப்போது அறிவிக்கப்படும் வேறேதும் விதத்தில் கணிக்கப்படும் வட்டியை அறவிட முடியும். வங்கின் வழக்கமான முறையில் கணிக்கப்படும் வட்டியை வங்கியானது ஒவ்வொரு மாதமும் அல்லது வங்கி தனது

தனித் தற்றுணியின் பேரில் தீர்மானிக்கும் கால இடைவெளிகளில் கடனாளியின்/கடனாளிகளின் கணக்கில் பற்று வைக்கும். இது தொடர்பில் அல்லது கடனாளிக்கு /கடனாளிகளுக்கு வழங்கப்பட்ட வேறேதும் கடன் வசதிகள் தொடர்பில் அல்லது கடனாளியின்/ கடனாளிகளின் மூலம் அல்லது கடனாளியின் / கடனாளிகளின் சார்பில் விடுக்கப்பட்ட (எழுத்துமூல அல்லது அவ்வாற்றற்ற) கட்டளையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சேர வேண்டிய அல்லது ஏற்படும் தரகுப்பணம், செலவுகள் அல்லது கட்டணங்களை வங்கியானது கடனாளியின்/கடனாளிகளின் கணக்கில் பற்று வைக்க முடியும்.

(iii) கடனாளியின்/கடனாளிகளின் நடைமுறைக் கணக்கில் பற்று வைக்கப்படும் வட்டி, தரகுப்பணம், செலவுகள் அல்லது கட்டணங்கள் யாவும் வங்கிக்கான கடனாளியின்/கடனாளிகளின் பொறுப்புக்களின் ஒரு பகுதியாகும். அத் தொகைகளைக் கணக்கில் பற்று வைப்பதால் மேலதிகப் பற்று உச்சவரம்பு அல்லது வங்கியினால் தனது தற்றுணியின் பேரில் நிர்ணயிக்கப்படும் வேறேதும் உச்சவரம்பு மீறப்படுமாயின், அத்தகைய மேலதிக தொகையை உடனடியாக மீளளிக்கும் பொறுப்பை கடனாளி / கடனாளிகள் ஏற்றுக்கொள்கின்றார் / ஏற்றுக்கொள்கின்றனர்.

(iv) இந்த வசதிகள் நடைமுறையிலுள்ள காலத்தில் கடனாளியின்/கடனாளிகளின் கணக்கில்/கணக்குகளில் எஞ்சியுள்ள ஏதேனும் மீதிக்கு, ஏதேனும் குறிப்பிட்ட தொகைகள் அல்லது கணக்குகள் தொடர்பாக காலத்திற்குக் காலம் எழுத்து மூலம் இணக்கம் காணப்பட்டிருந்தாலன்றி, வட்டி எதுவும் வழங்கப்பட மாட்டாதென்பதை நான்/நாம் ஏற்றுக்கொள்கிறேன் / ஏற்றுக்கொள்கிறோம்.

(v) ஸ்மார்ட் மணி வசதியின் கீழ் HSBC அட்வான்ஸ் மற்றும் HSBC பிரிமியர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிகப் பற்றுகள் மற்றும் தவணைக் கடன்கள் தொடர்பில் வங்கியானது தனது தனித் தற்றுணியின் பேரில் தீர்மானிக்கும் முன்னுரிமை வட்டி வீதங்களைப் பிரயோகிக்க முடியும்.

03. வங்கிக்கு சேர வேண்டிய சகல தொகைகள், வட்டி, செலவுகள் என்பவற்றையும் வங்கியினால் தேவைப்படுத்தப்படும் மற்றும் காலத்திற்குக் காலம் நடைமுறையிலிருக்கும் நிலையான பிரமாணங்களுக்கு அமைவான வேறேதும் விதிப்பனவுகளையும் முதலாவது கோரிக்கையின் பேரிலேயே வங்கிக்குச் செலுத்த

கடனாளி/கடனாளிகள் இத்தால் இணங்குகின்றார் / இணங்குகின்றனர். கடனாளியின் / கடனாளிகளின் வங்கிக்கான பொறுப்புக்கள் யாவற்றினதும் தீர்ப்பனைவைக் கோருவதற்கும், கடனாளிக்கு / கடனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் வசதியை (விதிகள் மற்றும் நிபந்தனைகள் மீறப்பட்ட காரணத்தினால் அல்லது வேறேதும் காரணத்தினால்) கடனாளிக்கு / கடனாளிகளுக்கு 14 நாட்கள் முன்னறிவித்தல் கொடுத்துவிட்டு, காரணம் காட்ட வேண்டிய அல்லது நியாயப்படுத்த வேண்டிய கடப்பாடு எதுவும் இல்லாமல், தனது தற்றுணிபின் பேரில் மாற்றுவதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கும் வங்கி உரிமை கொண்டுள்ளது. வங்கியினால் அல்லது அதன் எவரேனுமொரு அலுவலரினால் வழங்கப்பட்ட ஏதேனும் நீடிப்பு, விலக்களிப்பு அல்லது சலுகை இந்த விடயத்தில் வங்கியின் உரிமைகளைப் பாதிக்காது. கோரிக்கையின் பேரில் கொழும்பில் கொடுப்பனவு செலுத்தப்பட வண்டும் என்ற வங்கியின் மேலாதிக்க உரிமைக்கு உட்பட்டவையாக இருக்கும் என்பதைக் கடனாளி/ கடனாளிகள் ஏற்றுக்கொள்கின்றார்/ ஏற்றுக்கொள்கின்றனர். உத்தேச மற்றும் எதேச்சையான பொறுப்புக்களுக்காகக் கோரிக்கையின் பேரில் பணக் காப்பீட்டைக் கோரும் உரிமையும் இதில் உள்ளடங்கும்.

04. இந்த வசதிகள் தொடர்பில் கடனாளிக்கு/கடனாளிகளுக்கு வங்கி அனுப்ப விரும்பும் ஏதேனும் உரிமைக் கோரல்கள், அழைப்பாணைகள், ஆலோசனைகள், அறிவித்தல்கள் என்பன எழுத்து மூலம், வங்கிக்குக் கடைசியாகத் தெரிந்த கடனாளியின்/கடனாளிகளின் முகவரிக்கு பதிவுத் தபாலில், அனுப்பப்படும் பட்சத்தில், முறைப்படி வழங்கப்பட்டதாகக் கருதப்படும் என்பதையும் வட்டி வீத மாற்றங்கள் பற்றிய அறிவித்தல்கள் கடிதம் மற்றும் / அல்லது கணக்கு விபரக்கூற்றில் உள்ளடக்கப்படும் தகவல் மற்றும்/அல்லது வங்கிக் கட்டடத்தில் பார்வைக்கு வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும்/அல்லது www.hsbc.lk என்ற வங்கியின் வலைத்தளம் மூலம் வழங்கப்படலாம்.

05. வங்கியின் பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலுமுள்ள கடனாளியின்/கடனாளிகளின் சொத்துரிமைகள் மற்றும் அக்கறைகள் மீது பாத்தியம் மற்றும் எதிரீடு செய்யும் உரிமை (அல்லது அது போன்ற உரிமை) வங்கிக்கு உண்டென்பதையும் இந்த உரிமைகளை வங்கி பிரயோகிக்க முடியுமென்பதையும் கடனாளி/கடனாளிகள் ஏற்றுக்கொள்கிறார் / ஏற்றுக்கொள்கின்றனர். கடனாளியின்/ கடனாளிகளின் பெயரில் /

பெயர்களில் உள்ள கணக்குகள் எத்தகைய தலைப்பின் கீழ் இருந்தாலும் அவை அனைத்தையும் அல்லது அவற்றில் சிலவற்றை முன்னறிவித்தல் கொடுக்காமலே எந்த நேரத்திலும் ஒருங்கிணைக்கவும் மற்றும் / அல்லது ஏதேனுமொரு கணக்கில் மேலதிகமாகப் பற்று வைக்கப்பட்ட தொகைக்காக, வங்கியின் அலுவலகம் ஒன்றில் எந்தவொரு நாணயத்திலாவது பேணப்படும் கடனாளியின்/கடனாளிகளின் கணக்கிலுள்ள தொகையை எதிரீடு செய்யவும் வங்கி நடவடிக்கை எடுக்கலாம் என்பதை கடனாளி/கடனாளிகள் ஏற்றுக்கொள்கின்றார்/ ஏற்றுக்கொள்கின்றனர்.

06. நிலுவையாகவுள்ள கொடுப்பனவுகளை மீட்பதற்கு மூன்றாம் தரப்பு சேகரிப்பு முகவர்களை நியமிக்க கடனாளி/கடனாளிகள் வங்கிக்கு ஒப்புதலையும் அதிகாரத்தையும் வழங்குகின்றார்/வழங்குகின்றனர். கொடுப்பனவை மீட்பதற்குச் சேமிப்பு முகவர் ஒருவரின் உதவியை நாட வேண்டிய அல்லது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுமாயின், சேகரிப்பு முகவரின் கட்டணங்கள், சட்டச் செலவுகள் ஆகியவற்றைக் கடனாளியே/கடனாளிகளே செலுத்த வேண்டும்.
07. அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பிற்கு மேலதிகமான நிலுவைகள், வரம்பு மீறிய அல்லது காலங்கடந்த நிலுவைத் தொகைகளெனக் கருதப்படுவதுடன், அவற்றிற்கு நடப்பிலுள்ள வீதத்தில் தண்ட வட்டியை வங்கி அறவிடும்.
08. (i) இந்த முற்பணத்தின் ஒரு நிபந்தனை யாதெனில், கடனாளி / கடனாளிகள் தமக்கு அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பை மீறினால் அல்லது மாதாந்தக் கடன் தவணைகளைச் செலுத்தத் தவறினால் வங்கியானது கடனாளிக்கு / கடனாளிகளுக்கு முன்னறிவித்தல் கொடுக்காமலே, கடனாளியின் / கடனாளிகளின் நிலையான வைப்பின் (வைப்புக்களின்)மீதியை முழுமையாக அல்லது பகுதியாக எடுத்துக்கொள்ள அல்லது பற்று வைக்கவும் வழங்கப்பட்ட வசதியைக் குறைக்க அல்லது இரத்துச்செய்யவும் தனது தனித் தற்றுணிபின் பேரில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில், கால வைப்பிலுள்ள தொகை கடனாளியின் / கடனாளிகளின் அறிவுறுத்தலுக்கிணங்கமுதிர்ச்சிக்கு முன்பே மீளப்பெறப்பட்டது போலக் கருதப்பட்டு, கால வைப்புக் கணக்கிற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக, பொருத்தமான தண்டக் கட்டணங்கள் அறவிடப்படும்.

(ii) கடனாளியினால் / கடனாளிகளினால் வங்கிக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகை சம்பந்தமாக வங்கியின் அலுவலர் ஒருவரினால் வழங்கப்படும் சான்றிதழ், எல்லா நோக்கங்களுக்காகவும், கடனாளியினால் / கடனாளிகளினால் வங்கிக்குச் செலுத்தப்படவேண்டிய சரியான தொகைக்கு, போதுமான மற்றும் முடிவான சான்றாகும்.

(iii) வங்கியின் இந்த அதிகாரம் மாற்றமடையாது என்பதையும் வங்கியின் சம்மதத்துடன் வெளிப்படையாக மாற்றப்படும் வரை பூரணமாகத் தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் என்பதையும் கடனாளி / கடனாளிகள் ஏற்றுக்கொள்கிறார் / ஏற்றுக்கொள்கின்றனர். ஏதேனும் எழுத்துமூல அல்லது ஏனைய சட்டத்திலோ, அல்லது கடனாளியினால் / கடனாளிகளினால் அல்லது வங்கியினால் நிறைவேற்றப்பட்ட அல்லது இதன் பின்னர் நிறைவேற்றப்படவிருக்கும் ஏதேனும் ஒப்பந்தம் அல்லது எழுத்தாவணத்திலோ வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கடனாளியிடமிருந்து / கடனாளிகளிடமிருந்து வங்கிக்குக் கிடைக்க வேண்டிய ஏதேனும் பணத்தின் கொடுப்பனவுக்காக கடனாளிக்கு / கடனாளிகளுக்கு முன்னறிவித்தல் கொடுக்காமலும் அவருக்கு / அவர்களுக்கு முன்கூட்டியே கோரிக்கை விடுக்காமலும் எந்த நேரத்திலும் சுவீகரிப்பு உரிமையைப் பிரயோகிக்கும் அதிகாரம் வங்கிக்கு உண்டு.

(iv) இங்கு குறிப்பிடப்பட்ட விதிகளுக்கேற்ப ஏதேனும் எதிரீட்டு அல்லது பாத்திய அல்லது சுவீகரிப்பு உரிமையைப் பிரயோகிப்பதற்குச் செயற்படுவதால் அல்லது செயற்பட முயல்வதால் மற்றும் அதன் மூலம் அல்லது வேறு விதத்தில் ஏதேனும் காசோலை அல்லது அது போன்ற ஆவணம் அல்லது கொடுப்பனவுக் கட்டளைகளை நிராகரிப்பதால் அல்லது அவற்றின் விளைவாக வங்கிக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கள், உரிமைக் கோரல்கள், சேதங்கள், விதிப்பனவுகள், செலவுகள் மற்றும் பாதிப்புக்களுக்கு எதிராக இழப்பெதிர்காப்பு வழங்கவும், வங்கியைத் தீங்கிலிருந்து பாதுகாக்கவும் கடனாளி / கடனாளிகள் இத்தால் பொறுப்பேற்கின்றார் / பொறுப்பேற்கின்றனர்.

09. இந்த வசதிகளுக்குப் பிணையாக வைக்கப்பட்ட கால வைப்புத் தொகையின் ஒபகுதியை முதிர்ச்சியின்போது அல்லது முதிர்ச்சிக்கு முன்பு மீளப்பெறுவதாயின், நடைமுறைக் கணக்கில் அல்லது கடன் கணக்கில் மீதியாகவுள்ள நிலுவையை ஈடுசெய்வதற்குப் போதியளவு பணம் கால வைப்புக் கணக்கில் எஞ்சியிருக்கும் பட்சத்தில் மாத்திரமே அத்தகைய மீளப்பெறுகை அனுமதிக்கப்படும்.

10. கூட்டுக் கணக்கு வைப்பாளர்களில் எவரேனுமொருவர் முற்பணத்தை (கடன் அல்லது மேலதிகப் பற்று) கோர முடியுமென கணக்கின் ஆணைப்பத்திரத்தில் வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தால் மாத்திரமே, கடனாளியின் கூட்டு உள்நாட்டு நாணய / வெளிநாட்டு நாணய கால வைப்பு(கள்) கடனாளியின் நடைமுறைக் கணக்கில் இணைக்கப்படும் என்பதைக் கடனாளி / கடனாளிகள் ஒப்புக்கொள்கின்றார் / ஒப்புக்கொள்கின்றனர்.
11. வங்கியிடமிருந்து கிடைக்கும் சகல கணக்கு விபரக்கூற்றுக்களையும் கவனமாகப் பரிசீலனை செய்ய கடனாளி/கடனாளிகள் இணங்குகின்றார்/இணங்குகின்றனர். வங்கியின் பதிவேட்டிலுள்ள கடனாளியின் /கடனாளிகளின் முகவரிக்குக் கணக்கு விபரக்கூற்று அனுப்பப்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் கடனாளியிடம் அல்லது கடனாளிகளிடம் இருந்து எவ்வித ஆட்சேபனையும் கிடைக்காத பட்சத்தில், விபரக்கூற்றில் காட்டப்பட்டுள்ள மீதி சரியானதாகக் கருதப்படும். கடனாளியிடம் அல்லது கடனாளிகளிடம் இருந்து எவ்வித தொடர்பாடலும் கிடைக்கப்பெறாமை அவர் / அவர்கள் அந்தக் கணக்கு விபரக்கூற்றைச் சரியானதென ற்றுக்கொண்டுள்ளாரென்ப பொருள்படும். அதன் பின்னர், அத்தகைய ஏதேனும் கணக்கு விபரக்கூற்றுத் தாட்பில் கடனாளி / கடனாளிகள் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. ஏதேனுமொரு காலப்பகுதிக்கான விபரக்கூற்று கிடைக்காவிட்டால், வங்கியிடமிருந்து அதனைக் கோரிப் பெறுவது தனது/தமது முழுப் பொறுப்பாகும் என்பதைக் கடனாளி/கடனாளிகள் ஒப்புக்கொள்கின்றார் / ஒப்புக்கொள்கின்றனர்.
12. வங்கியினால் எப்போதாவது கோரப்படும் பட்சத்தில், கடனாளி/கடனாளிகள் தனது/தமது பெயரில் / பெயர்களில் தற்போது வைப்புச் செய்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் வைப்புச் உத்தேசித்திருக்கும் பணம், பங்குகள், முறிகள் மற்றும் பெறுமதியுள்ள ஆவணங்கள் அனைத்தையும் வங்கியிடம் பிணையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வசதிகள் அல்லது வேறேதும் வங்கி வசதிகளின் கீழ், வட்டி மற்றும் செலவுகள் உள்ளடங்கலாக, கடனாளி / கடனாளிகள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய முழுத் தொகைகளினதும் தீர்ப்பளவுக்கான பிணையாக வங்கி தனது தனித் தற்றுணியின் பேரில் இந்த ஆவணங்களைக் கருதும்.

13. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் உரிய அல்லது நிவாரணத்தை (முழுமையாக அல்லது ஒரு பகுதியை மட்டும்) பிரயோகிப்பதில் அல்லது நடைமுறைப்படுத்துவதில் வங்கியின் தாமதம் அல்லது தவிர்ப்பு காரணமாக, வங்கியின் அத்தகைய உரிமை அல்லது நிவாரணம் வலுவழிக்க மாட்டா. அத்தகைய உரிமையின் அல்லது நிவாரணத்தின் தள்ளுபடியாக அதனைக் கொள்ளவும் முடியாது.
14. இந்த வசதிகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கடனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற அல்லது தொடர்ந்து வழங்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், செலுத்தப்பட வேண்டிய சகல பணம் தொடர்பாகவும் அவர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் வங்கிக்குப் பொறுப்பாளியாகிறார்கள்.
15. கடனாளி / கடனாளிகள், எந்தவிதமான எதிரீடு, எதிர் உரிமைக் கோரல், இடைநிறுத்திவைப்பு அல்லது நிபந்தனையும் இல்லாமல் வங்கிக்கான கொடுப்பனவுகளைச் செய்ய வேண்டும். ஏதேனும் இடைநிறுத்திவைப்பைச் செய்வதற்குக் கடனாளி / கடனாளிகள் சட்ட ரீதியாக நிர்ப்பந்திக்கப்பட்டால், அத்தகைய இடைநிறுத்திவைப்புத் தொகை கழிக்கப்பட்ட பின்பும் வங்கிக்குச் சேரவேண்டிய தொகை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.
16. கடனாளி, இலங்கையிலுள்ள ஏதேனும் பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத நிறுவனத்தில் பத்து சதவீதம் (10%) அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை வைத்திருந்தால் மற்றும்/அல்லது பெற்றுக்கொண்டால், அது பற்றி வங்கிக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
17. இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் அமுலாக்கம் தொடர்பில் கால வைப்புக்களின் அல்லது வங்கியினால் அவசியமெனக் கருதப்படும் ஆவணங்களின் புதுப்பித்தலை கடனாளியின் / கடனாளிகளின் சார்பில் அங்கீகரிக்கும் அல்லது நிறைவேற்றும் நோக்கத்திற்காக, கூட்டாகவும் தனித்தனியாகவும் அட்டோர்னித் தத்துவம் பெற்றவர்களாகச் செயற்படுவதற்கு இலங்கையிலுள்ள வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது அவர்களின் நியமத்தர்களை கடனாளி / கடனாளிகள் இத்தால் நியமிக்கின்றனர்.

18. ஸ்மார்ட் மணி வசதியின் கீழான மேலதிகப் பற்றுகளுக்கு மட்டும் பொருத்தமானவை

- (i) பணப் பெறுகை இடம்பெற்றால் கணக்கிற்கென அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பு மீறப்படுமெனக் காணப்படுமிடத்து, அத்தகைய பணப் பெறுகைகளை வங்கி மறுக்க முடியும். அவ்வாறான பணப் பெறுகை மறுக்கப்பட்டதைக் கடனாளிக்கு / கடனாளிகளுக்கு அறிவிக்க வேண்டிய கடப்பாடு வங்கிக்குக் கிடையாது. வங்கியினால் அல்லது அதன் அலுவலர் ஒருவரினால் வழங்கப்பட்ட நீடிப்பு, தள்ளுபடி அல்லது சலுகை எதுவும் இந்த விடயத்தில் வங்கியின் உரிமைகளைப் பாதிக்க மாட்டாது. அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பு மீறப்படும் பட்சத்தில், ஏதேனும் மேலதிக தொகைகள் இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளின் ஆளுகைக்கு உட்படும் என்பதைக் கடனாளி / கடனாளிகள் ஒப்புக்கொள்கின்றார் / ஒப்புக்கொள்கின்றனர்.
- (ii) வங்கியில் பணம் பெறக்கூடியதாக வரையப்பட்ட காசோலை உட்பட கடனாளியின் / கடனாளிகளின் கணக்கில் / கணக்குகளில் வங்கியினால் வரவு வைக்கப்பட்ட சகல காசோலைகளும் வழமையான ஊடகங்கள் வாயிலாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்தகைய காசோலைகள் அங்கீகரிக்கப்படும் வரை, அவ்வாறு வரவு வைக்கப்பட்ட காசோலைகளின் பெறுமதியை மேலதிகப் பற்று வட்டிக் கணிப்பீட்டு நோக்கத்திற்காக விலக்கி வைக்க வங்கிக்கு உரிமையுண்டு.
- (iii) வெளிநாட்டு நாணய கால வைப்புக்களின் பேரிலான ஸ்மார்ட் மணி வசதியைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் பரிவர்த்தனை வீதம் மாற்றமடையும் ஒவ்வொரு தடவையும் மேலதிகப் பற்று உச்சவரம்பும் மாற்றமடையும் என்பதைக் கடனாளி / கடனாளிகள் ஏற்றுக்கொள்கிறார் / ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வாறே, ஒவ்வொரு தடவையும் வைப்புக்கள் முதிர்ச்சியடையும்போது வழங்கப்படும் ஏதேனும் வட்டி மீள முதலீடு செய்யப்படுவதால் வைப்புக்களில் ஏற்படும் அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு மேலதிகப் பற்றின் உச்சவரம்பு தன்னியல்பாகவே மாற்றப்படும்.
- (iv) வெளிநாட்டு நாணய வைப்பின் பேரிலான ஸ்மார்ட் மணி வசதியில் பெறப்பட்ட மேலதிகப் பற்றுத் தொகை, நாணயப் பரிவர்த்தனை வீத வீழ்ச்சியின் காரணமாக, அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பை மீறுமாயின், அத்தகைய மேலதிக தொகை பற்றிய அறிவித்தல் கிடைத்த உடனேயே அதனை மீளளிக்க வேண்டும் அல்லது

அந்த மேலதிக தொகையை ஈடுசெய்யும் விதத்தில் வைப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும்.

19. ஸ்மார்ட் மணி வசதியின் கீழான தவணைமுறைக் கடன்களுக்கு மட்டும் பொருத்தமானவை.

(i) ஸ்மார்ட் மணி வசதியின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பில் பின்வருவன தவறுகைச் சந்தர்ப்பங்களாகக் கருதப்படும்:

(அ) ஏதேனும் மொரு மாதத்திற்கான பிரதான தொகை அல்லது வட்டி அல்லது வங்கி அதிகாரிகளினால் தீர்மானிக்கப்பட்டபடி ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கு நிலுவையாகவுள்ள தவணைப்பணம் செலுத்தப்படாதிருத்தல்.

(ஆ) வங்குரோத்து நிலை / வகையறா நிலை

(ii) கடனாளியின் / கடனாளிகளின் கடன் நடத்தை பற்றி இலங்கைக் கொடுகடன் பணியகத்திற்கு மற்றும் / அல்லது வேறேதும் உள்நாட்டு அல்லது சர்வதேசக் கடன் தகவல் பணியகத்திற்கு அறிவிக்க வங்கி தனது தற்றுணிபின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு உரிமை கொண்டுள்ளது என்பதை கடனாளி / கடனாளிகள் இத்தால் ஏற்றுக்கொள்கிறார் / ஏற்றுக்கொள்கின்றனர். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் உரிமையை அல்லது நிவாரணத்தை (முழுமையாக அல்லது ஒரு பகுதியை மட்டும்) பிரயோகிப்பதில் அல்லது நடைமுறைப்படுத்துவதில் வங்கியின் தாமதம் அல்லது தவிர்ப்பு காரணமாக, வங்கியின் அத்தகைய உரிமை அல்லது நிவாரணம் வலுவழக்க மாட்டா. அத்தகைய உரிமையின் அல்லது நிவாரணத்தின் தள்ளுபடியாக அதனைக் கொள்ளவும் முடியாது.

(iii) கடனின் தவணைக் கொடுப்பனவுகள் ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்பட்ட திகதிக்குள் செலுத்தப்பட வேண்டும். ஒதுக்கப்பட்ட திகதியில் கடன் தவணைக் கொடுப்பனவை, விண்ணப்பப் படிவத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன் மீளளிப்புக் கணக்கில் பற்று வைக்க கடனாளி/கடனாளிகள் வங்கிக்கு அதிகாரம் அளிக்கின்றார் / அளிக்கின்றனர்.

(iv) தேறிய பணம் அத் திகதியில் கிடையாதிருப்பின், கணக்கில் வரவு வைக்கப்படும் ஏதேனும் பணம் சேர்க்கப்பட்டு, நிலுவையாகவுள்ள தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் தவறுகைக்கான வட்டியைப் பெற்றுக்கொள்வதற்காகச் சுவீகரிக்கப்படும். இந்த நடவடிக்கையானது, அடுத்த மாதத்திற்குரிய

கொடுப்பனவுத் திகதியில் அல்லது நிலுவைக் கொடுப்பனவுகளை ஈடுசெய்வதற்குப் போதுமான பணம் கணக்கில் கிடைக்கும்போது மேற்கொள்ளப்படும். நிலுவையாகவுள்ள தவணைக் கொடுப்பனவு மற்றும் வட்டியின் பேரில் தவறுகை வட்டி அறவிடப்படும்.

20. கடனாளி / கடனாளிகள் பல நிலுவை வசதிகளைக் கொண்டிருந்தால், வங்கி தனது தனித் தற்றுணியின் பேரில் அவசியமெனக் கருதும் முறையில் கடனாளியின் / கடனாளிகளின் ஏதேனுமொரு சேமிப்பு / நடைமுறைக் கணக்கில் வரவாகவுள்ள ஏதேனும் தொகையை மீட்டுக்கொள்ள கடனாளி / கடனாளிகள் வங்கிக்கு அதிகாரம் அளிக்கின்றார் / அளிக்கின்றனர். இத்தகைய பண மீட்டிக்கு எதிராக கடனாளி / கடனாளிகள் எவ்வித உரிமைக் கோரல்களையும் செய்ய முடியாது.
21. காலத்திற்குக் காலம் அறிமுகப்படுத்தப்படும் அல்லது மாற்றப்படும் ஒழுங்குபடுத்தல் கட்டணங்கள், முன்கூட்டிய மீளளிப்புக்கான கட்டணங்கள், மொத்தத் தொகைக் கொடுப்பனவுக்கான விதிப்பனவுகள் மற்றும் வேறெதும் கட்டணங்கள் அல்லது விதிப்பனவுகள் கடனாளியின் / கடனாளிகளின் கணக்கில் பற்று வைக்கப்பட்டுக் கணக்கு விபரக்கூற்றில் காட்டப்படும் என்பதைக் கடனாளி / கடனாளிகள் ஏற்றுக்கொள்கிறார் / ஏற்றுக்கொள்கின்றனர். முன்கூட்டிய மீளளிப்பு அல்லது பகுதிக் கொடுப்பனவுகள், வங்கியினால் அதன் தற்றுணியின் பேரில் காலத்திற்குக் காலம் தீர்மானிக்கப்படும் கட்டணம் செலுத்தப்படும் பட்சத்தில் அனுமதிக்கப்படும்.
22. எவ்வித காரணமும் காட்டாமல், எந்தவொரு கடன் விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் உரிமை வங்கிக்கு உண்டு.
23. இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளில் எதையேனும் சேர்க்க, நீக்க அல்லது மாற்ற வங்கி உரிமை கொண்டுள்ளது. அத்தகைய மாற்றங்கள் கடிதம் அல்லது விபரக்கூற்றுச் செய்தி மூலம் அல்லது வங்கியின் கிளைகளிலுள்ள அறிவித்தல் பலகைகளில் அல்லது www.hsbs.lk என்ற வங்கியின் வலைத்தளத்தில் பார்வைக்கு வைக்கப்படுவதன் மூலம் கடனாளிக்கு/கடனாளிகளுக்கு அறிவிக்கப்படும்.
24. இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கைச் சட்டங்களுக்கு அமைவானதாகக் கருதப்பட்டு, செயற்படுத்தப்படும். வழக்குகள் இலங்கையிலுள்ள நீதிமன்றங்களில்

தாக்கல் செய்யப்படும். எனினும், வங்கி பொருத்தமெனக் கருதினால் இன்னுமொரு நாட்டில் அல்லது நியாயாதிக்கத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அத்தகைய நீதிமன்றங்களின் சட்டங்கள் செல்லுபடியாகும். கடனாளி / கடனாளிகள் அத்தகைய நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கும் சட்டங்களுக்கும் பணிந்து நடக்க வேண்டும்.

இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளின் தமிழ் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்புக்களுக்கும் ஆங்கில மூல ஆவணத்திற்கும் இடையே ஏதேனும் முரண்பாடு காணப்படின் ஆங்கில மூலப் பிரதியே சரியானதாகக் கொள்ளப்படும்.

பிரகடனம்

மேலதிகப் பற்று அல்லது தவணைமுறைக் கடன் என்ற வகையில் ஸ்மார்ட் மணி வசதியொன்றை வங்கி எனக்கு / எமக்கு வழங்குவதால் அல்லது தொடர்ந்து வழங்குவதால்,

1. எதிர்காலத்தில் என்னால் / எம்மால் ஆரம்பிக்கப்பட்டு, எனது / எமது வேண்டுகளின் பேரில் ஸ்மார்ட் மணி வசதியின் கீழ் இணைக்கப்படும் ஏதேனும் கால வைப்புக் கணக்கு, எனது / எமது மேலதிக சம்மதத்தின் அவசியம் இல்லாமலே வங்கியிடம் பிணை வைக்கப்பட்டதாகக் கருதப்படும் என்பதை நான்/நாம் ஏற்றுக்கொள்கிறேன் / ஏற்றுக்கொள்கிறோம்.
2. கணக்கு முதிர்ச்சியடைவதற்கு முன்பே என்னிடமிருந்து/எம்மிடமிருந்து வேறு விதமான அறிவுறுத்தல் கிடைக்காத பட்சத்தில், உரிய திகதியில் வைப்புக்களை மற்றுமொரு சமமான காலப்பகுதிக்குத் தன்னியல்பாகவே புதுப்பிக்க நான் / நாம் வங்கிக்கு அதிகாரம் அளிக்கிறேன் / அளிக்கிறோம்.
3. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அல்லது ஏதேனும் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அல்லது ஒழுங்குபடுத்தல் சாராத அதிகாரசபையினால் வைப்புக்கள் மீது விடுக்கப்படும் ஏதேனும் உரிமைக் கோரல்கள், வைப்புக்களைப் பிணையாக வைத்திருக்கும் வங்கியினால் வழங்கப்பட்ட முற்பணத்தின் அளவுக்குக் உட்பட்டதாகக் கருதப்படும் என்பதை நான் / நாம் ஏற்றுக்கொள்கிறேன் / ஏற்றுக்கொள்கிறோம்.

4. உள்ளகக் கடன் தகுதிநிலை உறுதிப்படுத்தல் மற்றும் வங்கியின் அங்கீகாரத்தைத் தொடர்ந்தேஸ்மார்ட் மணி வசதி வழங்கப்படும் என்பதை நான் / நாம் ஏற்றுக்கொள்கிறேன் / ஏற்றுக்கொள்கிறோம்.
5. வங்கியானது எவ்வித காரணமும் காட்டாமலே தனது தற்றுணிபின் பேரில் ஸ்மார்ட் மணி வசதிக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க உரிமை கொண்டுள்ளது என்பதை நான்/நாம் ஏற்றுக்கொள்கிறேன் / ஏற்றுக்கொள்கிறோம்.
6. வசதியைப் பெறுவதற்காக என்னால் / எம்மால் பிணையாக முன்வைக்கப்பட்ட எனது/எமது கால வைப்புக்கள் முழுவதும் முதிர்ச்சியின்போது அல்லது முதிர்ச்சிக்கு முன் எடுத்துக்கொள்ளப்பட்டால் அல்லது வங்கியினால் எதிரீடு செய்யப்பட்டால், ஸ்மார்ட் மணி வசதியானது தன்னியல்பாகவே இரத்துச்செய்யப்பட்டுவிடும்.
7. ஸ்மார்ட் மணி வசதியில் நிலுவையாகவுள்ள மொத்தத் தொகையை எதிரீடு செய்வதற்கு வெளிநாட்டு நாணயக் கால வைப்புக் கணக்கிலுள்ள பணம் வங்கியினால் எடுத்துக்கொள்ளப்பட்டால், நாணயப் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டுப் பிரமாணங்களினால் அது ஆளுகை செய்யப்படும். வங்கியானது, அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட பணத்தைப் பிறிதொரு திகதியில் மீண்டும் வெளிநாட்டு நாணயமாக மாற்ற மாட்டாது என்பதை நான்/நாம் ஏற்றுக்கொள்கிறேன்/ஏற்றுக்கொள்கிறோம்.

மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானவை மற்றும் பூரணமானவை என்பதையும், ஸ்மார்ட் மணி வசதியை ஆளுகை செய்யும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்னால் / எம்மால் வாசித்து விளங்கப்பட்டுள்ளன என்பதையும், என்னால் / எம்மால் முன்வைக்கப்பட்ட / முன்வைக்கப்படவிருக்கும் பிணை சரியானது என்பதையும், இந்த ஆவணம் 20.....ஆம் ஆண்டு மாதம் ஆம் நாள் திகதியிடப்பட்டது என்பதையும் நான் / நாம் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகின்றோம்.

HSBC கிளைகள்

தலைமை அலுவலகம்	24, சேர் பரன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 1.
பம்பலப்பிட்டி	123, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 4.
வெள்ளவத்தை	587, காலி வீதி, கொழும்பு 6.
நுகேகொடை	171, நாவலை வீதி, நுகேகொடை.
கண்டி	27, குறுக்குத் தெரு, கண்டி.
பெலவத்தை	418, பன்னிப்பிட்டி வீதி, பெலவத்தை, பத்தரமுல்லை.
கறுவாத்தோட்டம்	41, மெயிற்லன்ட் கிறெசன்ற், கொழும்பு 7.
யூனியன் பிளேஸ்	163, யூனியன் பிளேஸ், கொழும்பு 2.
வத்தளை	149, நீர்கொழும்பு வீதி, வத்தளை.
நீர்கொழும்பு	186, கொழும்பு வீதி, நீர்கொழும்பு.
மொறட்டுவை	198, காலி வீதி, மொறட்டுவை.
காலி	120/2, மாத்தறை வீதி, பெத்திகலவத்தை, காலி.
யாழ்ப்பாணம்	145 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
தூரித வங்கிச் சேவை நிலையங்கள்	MAS இன்ரிமேற்ஸ் கட்டடம், 7ஆம் ஒழுங்கை, பொருப்பன வீதி, கந்தவல எஸ்டேட், இரத்மலாணை. ஒரையன் சிற்றி எக்ஸ்பிரஸ் பாங்கிங் சென்டர் 752, டொக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 9
கொஹுவலை எச்சலன் சதுக்கம்:	135, துட்டுகெமுனு வீதி, கொஹுவலை. 3ஆம் மாடி, 3ஆம் பிரிவு, உலக வர்த்தக நிலையம், கொழும்பு 1.
நவம் மாவத்தை:	46/38, ஃபோபஸ் அன்ட் வோக்கர்ஸ் கட்டடம், நவம் மாவத்தை, கொழும்பு 2.

வெளியிட ATM இயந்திரங்கள்

லிபாடி பிளாஸா (பிரேமசிறி சுப்பர் மார்க்கட்டுக்கு முன்னால்) |

கல்கிசை (லங்கா பெல்லுக்கு அருகில்) |

ராஜகிரிய (மெக்டொனல்ட்ஸ் கட்டடம்) |

வோட் பிளேஸ், கொழும்பு 7 (வோட் பிளேஸ்-கின்ஸி ரோட் சந்திக்கு அருகில்) |

நாம் வழங்கும் சேவைகள் குறித்து உங்களுக்குப் பூரண திருப்தி இல்லையெனின் அல்லது அச் சேவைகள் உங்கள் தேவையை ஈடுசெய்யவில்லையெனின், தயவுசெய்து இயன்றளவு விரைவாக பின்வரும் ஒரு வழியில் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்:

- + 94 114 511 566 என்ற வாடிக்கையாளர் தீர்வுகள் உடனடித் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக
- customersolutions@hsbc.com.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக
- தபால் முகவரி: வாடிக்கையாளர் சேவை முகாமையாளர், சிற்றளவு வங்கிச் சேவை மற்றும் செல்வ முகாமை, HSBC நிலையம், 525, யூனியன் பிளேஸ், கொழும்பு 02.

நீங்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை உங்களுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் தீர்த்துவைக்கவே நாம் எப்போதும் விரும்புகிறோம். எனினும், நீங்கள் நிதித்துறை ஆலாட்சி அதிகாரியின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைக்கு நிவாரணம் கோரலாம். ஆலாட்சி அதிகாரியின் தொடர்பு விபரங்கள் பின்வருமாறு:

- நிதித்துறை ஆலாட்சி அதிகாரியின் அலுவலகம் - இலங்கை, 143ஏ, வஜிரா வீதி, கொழும்பு 05.
- தொலைபேசி: + 94 112 595 625
- தொலைநகல்: + 94 112 595 624
- மின்னஞ்சல்: info@financialombudsman.lk
- இணையத்தளம்: www.financialombudsman.lk

இந்த ஆவணத்தின் ஆங்கில மற்றும் சிங்கள பிரதிகள் தேவைப்படின், www.hsbc.lk என்ற வங்கியின் இணையத்தளத்தில் பிரவேசிக்கவும். அல்லது வங்கியின் கிளை ஒன்றில் கேட்டுப் பெறலாம்.

CSM201706 (T)

ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் லிமிட்டட் - ஸ்ரீலங்கா, இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படும் ஒரு வர்த்தக வங்கியாகும்.

இது ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் லிமிட்டட், ஸ்ரீலங்காவின் வெளியீடு.